



## இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் பாராஞ்மன்றம்

---

அற்றோணித் தத்துவம் (திருத்தம்)

(122 ஆம் அத்தியாயமான) அற்றோணித் தத்துவக் கட்டளைச் சட்டத்தினைத்  
திருத்துவதற்கானதொரு சட்டமூலம்

பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரால்  
2013, மாச்ச மாதம் 08 ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டது

---

(2013, பெப்பருவாரி மாதம் 26 ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது)

பாராஞ்மன்றத்தால் அச்சிடப்பணிக்கப்பட்டது

---

[ 230 ஆம் சட்டமூலம் ]

இலங்கை அரசாங்க அச்சுத் தினைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது  
கொழும்பு 5, அரசாங்க வெளியிட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

விலை : ரூபா 6.00

தபாற் செலவு : 5.00

### **சட்டப்பயன் பற்றிய கூற்று**

**வாசகம் 2 :** இவ்வாசகமானது (இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பிட்டு செய்யப்படும்) (122 ஆம் அத்தியாயமான) அற்றோணித்தத்துவக் கட்டளைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவை அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட கட்டணங்களை மீண்டும் செய்வதன்மூலம் திருத்து கின்றது.

**வாசகம் 3:** இவ்வாசகமானது, ஒழுங்குவித்திகளை ஆக்குவதற்கு அமைச்சரை இயலச்செய்கின்றதான் முதன்மைச் சட்டவாக்கத்திற்கு புதிய 10 ஆம் பிரிவொன்றை உட்படுத்துகின்றது.

## **அற்றோணித் தத்துவம் (திருத்தம்)**

ச.வ.ஒ .19/2013.

### **(122 ஆம் அத்தியாயமான) அற்றோணித் தத்துவக் கட்டளைச் சட்டத்தினைத் திருத்துவதற்கானதொரு சட்டம்**

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராஞ்மன் நத் தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக : -

1. இச் சட்டம், 2013 ஆம் ஆண்டின் ..... ஆம் இலக்க, சருக்கப் பெயரும் அற்றோணித் தத்துவங்கள் (திருத்தச்) சட்டம் என எடுத்துக் கொட்டப்படலாம் என்பதுடன் 2013 சனவரி 1 ஆம் திங்கியிலிருந்து வரும் திசதியும் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.

2. (இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் (122 ஆம் அத்தியாயமான) அற்றோணித் தத்துவக் கட்டளைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவானது அப்பிரிவினை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வருவதற்கை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது : -

15 9. காலத்திற்குக் காலம் அமைச் சரினால் செய்தல் விதித்துரைக்கப்படக்கூடியவாறான பின்வரும் கட்டணங்கள் அல்லது அத்தகைய வேறு தொகை என்பன இக்கட்டளைச் சட்டத்தின்கீழ் பதிவாளர் தலைமையதிபதிக்கு செலுத்தப்பட்டிர்பாலதாதல் வேண்டும்.

ஏதேனும் அற்றோணித் தத்துவத்தை  
பதிவுசெய்வதற்கு ரூபா 1,500.00

20 ஏதேனும் பதிவுசெய்யப்பட்ட அற்றோணித் தத்துவத்தினை இல்லாதாக்குதல் அல்லது இல்லாதொழித்தலைப் பற்றிய ஏதேனும் அறிவித்தலைப் பதிவுசெய்வதற்கு ரூபா 1,500.00

பதிவேஷுகளை சோதனை செய்வதற்கான  
ஓவ்வொரு விண்ணப்பத்திற்கும் ரூபா 500.00

5 பதிவுசெய்யப்பட்ட அற்றோணித் தத்துவ  
மொன்றின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட  
பிரதியோன்றுக்கான ஓவ்வொரு  
விண்ணப்பத்திற்கும் ரூபா 500.00

எழாம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட  
ஓவ்வொரு அத்தாட்சிப்படுத்தப்பட்ட  
பிரதிக்கு பக்கம் ஒன்றிற்கு ரூபா 500.00”.

10 3. பின்வரும் புதிய பிரிவானது முதன்மைச் சட்டவாக்கத்தின் முதன்மைச்  
ஒன்பதாம் பிரிவினை உடனடித்து இத்தால் சேர்க்கப்படுகின்றது சட்டவாக்கத்தில்  
என்பதுடன் அஶ்சட்டவாக்கத்தின் 10 ஆம் பிரிவாகப் பயனுறுதலும் புதிய 10 ஆம்  
வேண்டும் :- பிரிவினை சேர்த்தல்.

15 “இழுங்குவிதிகள். (1) அமைச்சர், இச்சட்டத்தின் நெறிகளையும் ஏற்பாடுகளையும் நிறைவேற்றிறும் அவ்வது  
அவற்றுக்குப் பயன்கொடுக்கும் நோக்கத்திற்காக வும் அத்துடன் குறிப்பாக இச்சட்டத்தின் கீழ் விதித்  
துரைக்கப்பட வேண்டுமென தேவைப்படுத்தும் ஏதேனும் கருமங்கள் தொடர்பிலும் காலத்திற்குக்  
காலம் ஒழுங்குவிதிகளை ஆக்கலாம்.

20 25 (2) அமைச்சரானவர், (1) ஆம் உட்பிரிவினால்  
அனிக்கப்பட்ட தத்துவங்களின் பொதுமைக்குப்  
பங்கமின்றி, பின்வரும் ஏதேனும் அவ்வது எல்லாக்  
கருமங்கள் தொடர்பிலும் ஒழுங்குவிதிகளை  
ஆக்கலாம் :-

(அ) இச்சட்டத்தின்கீழான ஏதேனும் கருமங்கள்  
தொடர்பில் செலுத்தப்பட்டிர்பாலதான்  
சட்டணங்கள் ;

(ஆ) இச்சட்டத்தின்கீழான ஏதேனும் நோக்கத்  
திற்காக பயன் படுத்தப்படவேண்டிய  
படிவங்கள் ;

(3) அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதி ஒவ்வொன்றும் வர்த்தமானியில் வெளியிடப்படுதல் வேண்டும் என்பதுடன் அத்தகைய வெளியீட்டுத் தேதியன்று அல்லது ஒழுங்குவிதியில் குறித்துரைக்  
5 கப்படக்கூடியவாறான அத்தகைய பிந்திய தேதியன்று நடைமுறைக்கு வருதலும் வேண்டும்.

(4) அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதி ஒவ்வொன்றும் அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் இயன்றவரை விரைவாக அங்கீ  
10 காரத்திற்கென பாரானுமன் றத்தின் முன் னி வைக்கு கொணரப்படுதல் வேண்டும். அவ்வாறு அங்கீகரிக்கப்படாத அத்தகைய ஏதேனும் ஒழுங்கு விதி அதனது அங்கீகாரம் மறுக்கப்பட்ட தேதியிலிருந்து ஆனால் அதற்குமன்னர் அதன் கீழ்  
15 ஆக்கப்பட்ட எதற்கும் பங்கமின்றி இல்லாதொழிக் கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(5) அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஏதேனும் ஒழுங்குவிதி எந்தத் தேதியன்று அவ்வாறு ஒழிக்கப்பட்டதாக கருதப்படுகின்றதோ அந்தத்  
20 தேதி பற்றிய அறிவித்தல் வர்த்தமானியில் வெளியிடப்படுதல் வேண்டும்.

4. இரண்டாயிரத்துப் பதின் மூன்றாமாண்டு சனவரி செல்லுபடி  
1 ஆந்தேதியிலிருந்து 2013, மாச்ச 31 ஆந் தேதியன்று யாக்குதலும்,  
முடிவடையும் வரை, பதிவாளர் தலைமையதிபதியினால் நட்டோத்தா  
வாதமும்.  
25 அல்லது அவர் சார்பில் அல்லது விதிப்பதற்கு அல்லது சேகரிப்பதற்கு இச்சட்டத்தினால் அதிகாரமளிக்கப்பட்ட எவ்வேனும் ஆளினால் விதிப்பனவு செய்யப்பட்ட அல்லது சேகரிக்கப்பட்ட எவ்வேனும் கட்டணங்கள், பதிவாளர் தலைமையதிபதியினால் அல்லது இச்சட்டத்தினால்  
30 அதிகாரமளிக்கப்பட்ட அத்தகைய எவ்வேனும் ஆளினால் செல்லுபடியான முறையில் விதிப்பனவு செய்யப்பட்டதாக அல்லது சேகரிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும் :

ஆயின், இப்பிரிவின் மேற்கூறப்பட்ட ஏற்பாடுகள், மேற்கூறப்பட்ட காலப் பகுதியின் போது விதிப்பனவு செய்யப்பட்ட அல்லது சேகரிக்கப்பட்ட ஏதேனும் கட்டணம் தொடர்பில் ஏதேனும் நீதிமன்றத்தினால் செய்யப்பட்ட ஏதேனும் முடிவை அல்லது 5 கட்டளையை அல்லது ஏதேனும் நீதிமன்றத்தில் முடிவுறாதுள்ள எவ்வேணும் வழக்கு நடவடிக்கைகளைப் பாதித்தலாகாது.

5. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாணமயின் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி விடுயத்தில் நிற்றல் வேண்டும். சிங்கள உரை மேலோங்கி நிற்றல்

---

பாராஞ்சுமன் றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களினதும் தமிழ்ப் பிரதிகளின் வருடாந்த சந்தா (உன்நாடு) ரூபா 1,387 : (வெளிநாடு) ரூபா 1,849 : ஒவ்வொராண்டும் தீசெம்பர் மாதம் 15 ஆந் தேதிக்கு முன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தீயச்சகர், அரசாங்க வெளியீட்டலுவகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருபபனை மாவத்தை, பொல் ஓஹன் கொடை, கொழும்பு 05 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்